



தமிழர் பேரவை
TAMILS REPRESENTATIVE COUNCIL
[ESTB 1951]

பேரவை
PERAVAI

Issue: 06/2007

M.I.C.A (P) NO. 231/06/2007

தமிழருக்கும் தமிழருக்கும் வளம் சேர்ப்போம்

நவம்பர் 2007

November 2007

Faith in TRC Leadership Eight successive years uncontested!

The Tamils Representative Council (TRC) is on the right track now, having gone through an initial testing period since the new leadership, led by Dr. R. Theyvendran, PBM took office in 1999.

Mr S. Vivekanandan, ex-CEO of SINDA is now the Deputy President and his vast experience will help uplift TRC further in helping the Tamils of Singapore.

Today, TRC is more united and focused. As a Tamil-speaking community TRC strives to create a caring culture of concern and self-reliance.

Cont'd pg 2



தமிழர் பேரவைத் தலைமைத்துவத்திற்குப் பேராதரவு தொடர்ந்து எட்டாண்டுகளாகப் போட்டியின்றித் தேர்வு

தமிழர் பேரவை தனது சீரிய நேரிய பாதையில் சந்தித்த சோதனைகளைக் கடந்து இப்போது பீடுநடை போட்டு வருகிறது. 1999ஆம் ஆண்டு டாக்டர் ரா. தேவேந்திரன் ஏற்றதிலிருந்து இது சாத்தியமானது.

சிண்டாவின் முன்னாள் நிருவாகத் தலைவரான திரு. ச. விவேகானந்தன் இப்போது தமிழர் பேரவையின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இவரின் பரந்த அனுபவம் பேரவையின் வளர்ச்சிக்கும், சிங்கைத் தமிழரின் மேம்பட்ட வாழ்க்கைக்கும் பெரிதும் உதவும்.

பேரவை இன்று மிக ஒற்றுமையுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் வெற்றிநடை போட்டு வருகிறது என்னலாம். தமிழ் பேசும் சமுதாயம் என்ற பார்வையில்,

அதன் பண்பாட்டைப் பேணுவதிலும், தன்னம்பிக்கை கொண்டும் செயலாற்றி வருகிறது.

NEW COMMITTEE INSIDE !!!

TRC National Day Dinner - Record sold out crowd attendance

The Tamil Representative Council, (TRC) and its 32 Affiliate Organizations with the support of Singapore Tamil Teachers Union organized the National day celebration on the 1st September 2007, at the Grassroots Club.

More than 500 people attended the dinner. The event was graced by Guest of Honor Mr. S Iswaran, Minister of State for Trade and Industry.

Cont'd pg 4

பேரவையின் தேசியநாள் விருந்து பங்கேற்றவர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது

TRC எனப்படும் தமிழர் பேரவையும் அதனுடன் இணைந்திருக்கும் 32 தமிழர் அமைப்புகள், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் ஆகியவை ஒன்றாகச் சேர்ந்து 01-09-2007ஆம் நாள் Grasswood Club அரங்கத்தில் நமது தேசிய நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.

இந்த விருந்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக வந்ததக, தொழிற்துறைத் துணைமைச்சர் திரு சி. ஈஸ்வரன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.



COMMUNITY DIALOGUE SESSION with DR. BALAJI SADASIVAN

The Community Outreach Group for Indian/Other Communities Organisations (COGIOCO) held a dialogue session with the TRC and representatives of its 32 Affiliate Organisations, at Ceylon Sports Club on 23rd September 2007.



TRC Excellence Awards

Community Appreciation Award

Mr. S Vivekanandan the former CEO of SINDA was awarded with the Community Appreciation Award for his major contributions to our community. Mr. Viva has not only worked in SINDA but also served in many other community organizations over a long time.



TRC Community Service Award

Mr. V R P Manickam a retired Tamil Teacher was awarded with the TRC Community Service award in recognition of his dedicated service in educating and promoting the Tamil language.



“The community too has responsibilities,” Dr. R. Theyvendran says. “The successful, the economically well off and the able must help the needy and the disadvantaged in whatever small way they can.”

Dr. R. Theyvendran, who was only to be President for a year, remembered how he went on to continue for eight years, added “ A rebirth of TRC has taken place. Our members are more aware as to how essential education is for their children’s future - for a better life.”

There has been a gradual mindset change as well. Since the community is small as compared to the other communities of Singapore, special efforts are continually being made to recruit new members into the Association.

The recruitment motto is that “every member matters”. For the past two years TRC has also been emphasising on the importance of a cohesive community.

“As a community, we each have to be caring and self-reliant – only then we can be dynamic building blocks of a vibrant nation.”

A Cohesive Community

Dr. R. Theyvendran says that a cohesive community with strong bonds and linkages with the other communities is the way forward.

“As a community, we each have to be caring and self-reliant – only then we can be dynamic building blocks of a vibrant nation,” he adds.

In the recent past, a legal tussle brought about by a member, Mr. Mathialeagan in 2003 ended up in a paper victory for TRC but a financial loss of more than \$250,000/-.

In addition, the legal problems so fully engaged the Management Council that even the AGM for 2003 had to be postponed.

Dr. R. Theyvendran reiterates, “Today, all that is water under the bridge – gone. A renewed TRC is in operation. On the physical changes, he added that the administrative and financial divisions have been properly streamlined and computerized.

தமிழர் பேரவைத் தலைமைத்துவத்திற்குப் பேராதரவு - தொடர் பக்கம் 1



நமது சமுதாயத்திற்கும் ஒரு சில முக்கியப் பொறுப்புகள் உள்ளன என்று கூறிய டாக்டர். தேவேந்திரன், பொருளாதாரத்தில் உயர் நிலையில் உள்ளவர்கள், நிதிபடைத்தோர் ஆகியோர் தங்களால் இயன்ற அளவிற்கு வசதி குறைந்த நல்ல வாழ்க்கை அமையப் பெறாதவர்களுக்குத் தங்களால் இயன்ற அளவிற்கு உதவ முன் வரவேண்டும் என்றார்.

ஓராண்டு காலமே தலைவர் பொறுப்பில் இருந்தபோது, டாக்டர். தேவேந்திரன் தொடர்ந்து எட்டாண்டுகள் இப்பதவியில் இருந்தோம் என்பதை நினைவு கூர்ந்தார். இந்தக் காலத்தில் TRC மறு பிறவி எடுத்தது என்றார் அவர். நமது பிள்ளைகளின் வளமான எதிர்காலத்திற்குக் கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை நமது உறுப்பினர்கள் மிகத் தெளிவாக அறிந்துள்ளனர் என்றார் அவர்.

இதே சமயத்தில் படிப்படியாகச் சிந்தனை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், நமது சமுதாயம் சிறிய அளவினதாக இருப்பினும், சிங்கப்பூரில் உள்ள பிற சமுதாயங்களுடன் ஒப்பிடுகையில், பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியில் அத் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது என்றார்.

உறுப்பினர் சேர்க்கும் இயக்கம் என்பது உறுப்பினர் ஒவ்வொருவருடைய பணியாக இருத்தல் அவசியம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றிணைந்த சமுதாயம் அமைய

வேண்டிய அவசியத்தை TRC வலியுறுத்தி வந்துள்ளது என்றார் அவர்.

ஒன்றிணைந்த சமுதாயம்

கட்டுக் கோப்பான, தளராத பிடிப்புடன் கூடிய ஒன்றிணைந்த சமுதாயம், பிற சமுதாயங்களுடன் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்றி முன்னேற வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை அவர் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

ஒரு சமுதாயம் என்னும் தகுதியில் தன்னம்பிக்கை, பேணுதல் ஆகியவை ஒவ்வொருவருக்கும் அமைய வேண்டியது மெத்த



அவசியம் என்ற அவர், இதன் மூலம் துடிப்புமிக்க நாட்டை உருவாக்க இயலும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அண்மைக் காலத்தில், அதாவது

2003ல் திரு மதியழகன் என்னும் உறுப்பினர் ஒருவர் தொடுத்த வழக்கில் ஏற்பட்ட செலவு \$250,000.00 என்னும் இதில் நமக்குக் கிடைத்த வெற்றி பொருள் மீட்பாக அமையவில்லை என்றும் வருத்தத்தோடு குறிப்பிட்டார்.

மேலும் வழக்குத் தொடர்பானவற்றில் நிர்வாகத்தினர் ஈடுபட்டதால் 2003ஆம் ஆண்டின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இவையெல்லாம் பாலத்தடி நீர்போல் அகன்றுவிட்டது என்று டாக்டர். தேவேந்திரன் குறிப்பிட்டார். நடந்தது கடந்ததாக இருக்கட்டும் என்று தேறுதல் கூறிய அவர், இப்போது புதிய தெம்புடன் கூடிய TRC செயற்பட்டு வருவதாகச் சொன்னார். நிர்வாகம், நிதித்துறை ஆகியவை இப்போது கணினி முறையில் ஆக்ககரமாகச் செயற்பட்டு வருவதாகக் கூறினார்.

THE NEW LINE UP

President	Dr. R. Theyvendran
Deputy President	Mr S Vivakanandan
Vice-Presidents	Mr A R Mashuthoo Mr N R Govinden,BBM Mr V Balakrishnan Mr R Balan
Secretary	Mr V Pandiyan
Deputy Secretaries	Ms Janagi Mr Tharmaraj
Treasurer	Dr Desti Kannaiyah
Assistant Treasurer	Ms Tamilchelvi

TRC SUBCOMMITTEES

Education	Advisor	Mr S Vivakanandan
	Chairman	Mr A R Mashuthoo
	Secretary	Mr N S Kumar
	Members	Mr Shareef Mr S Anpallagan
Culture	Chairman	Mr N R Govinden BBM
	Secretary	Ms Gantha Ruby
	Members	Mr Kunaseakanan Ms Janagi
Youth	Chairman	Ms Shoba
	Secretary	Mr Sathinathan
	Members	Mr Gunasekaran Mr Tharmaraj
Membership	Chairman	Mr V Balakrishnan
	Secretary	Mr Shareef
	Members	Dr Desti Ms Tamilchelvi
Editorial	Editor	Mr Ikshuvanam
	Asst Editors	Ms Gantha Ruby Mr V Pandiyan
Affiliates Liason		Mr R Balan Mr Thangasundram
Website Coordination		Mr Tharmaraj
Special Projects	Chairman	Mr S Vivakanandan
	Secretary	Mr V Kalaiselvan
	Members	Mr V Pandiyan
Finance		Mr Khader Sultan Dr Desti Kannaiyah Ms Tamilchelvi Mr V Pandiyan

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்

- குறள

TRC National Day Dinner... contd pg 1



Organising Chairperson and Youth Committee Chairperson, Ms. Shoba handing over the proceeds to the Education Vice-President, Mr. Mashuthoo



A delighted crowd



This event was organized by the Tamil Representative Council's Youth Committee with the theme, Unity Under One Umbrella. The event was organized with a dual objective to gather all Tamil based Community Organizations to demonstrate the unity of the Tamil community in their dedication and loyalty to Singapore and to raise funds for the Kandasamy Education Trust Fund. Through this National Day dinner, TRC Youth Committee raised more than twenty thousand dollars. The amount raised, will be used for the bursary and scholarship awards for more than 200 needy Indian children so that they are not deprived of a proper education and support.

These awards were presented to Tamil students who had obtained top distinction marks in the Tamil Language and also excelled in other subjects in last year's PSLE, GCE 'O' and 'A' level examinations.

In the President's address he urged all Tamils to work in unity. He cited from examples of countries where the Tamil language was not supported by the government. "Tamils living in British Guyana, Mauritius, La Reunion and the Caribbean have forgotten the Tamil Language and find it challenging to maintain their identity as Tamils. We do not want a similar situation in Singapore."

It's no doubt that these two noble hearts outshine as exemplary role models for our younger generation.

The celebrations for the evening continued with colourful and youthful performances by talented upcoming young artistes and not forgetting the adrenal rushing table activities and lucky draw prize presentation.



Sirpigel, TRC's newest affiliate

பேரவையின் தேசியநாள் விருந்து

ஒரு குடையின் கீழ் ஒற்றுமை என்னும் கடப்பாடுகளை விளக்கும் கருப்பொருளுடன், பேரவையின் இளையர் பிரிவினர் தேசிய நாள் விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விருந்து தமிழ்ச் சமுதாய அமைப்புகள் எல்லாமும் சேர்ந்தது தங்கள் ஒற்றுமையைக் காட்டவும், நமது சிங்கப்பூர் நாட்டின்பால் கொண்டுள்ள கடமை, கட்டுப்பாடு, விசுவாசம் ஆகியவற்றை விளக்கும் பருட்டும், அமரர் கந்தசாமி கல்வி அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையிலான இருமுனைக் கொள்கையின் அடிப்படையிலும், இந்த விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இளையர் பிரிவே இந்த நிதிக்கு 20 ஆயிரம் வேள்ளிக்குமேல் நிதி திரட்டியிருக்கிறது. திரட்ட பட்ட இந்த நிதி ஏறத்தால 200 இந்திய மாணவர்களின் கல்வி உபகாரச் சம்பளத்திற்குப் பயன்படுத்தப்படும். இதனால் அத்தகைய சிறார்கள் தங்கள் கல்வியைத் தொடர நல்ல வாய்ப்பு ஏற்படும்.

தமிழ் மொழியிலும், கடந்த ஆண்டு PSLE, GCE 'O'. 'A' நிலைத் தேர்வுகளில் நல்ல உச்சத் தேர்வு பெற்ற மாணவ. மாணவியருக்கு. இந்த உபகாரச் சம்பளங்கள் வழங்கப் பட்டன.

தலைவர் தமது உரையில் இங்கு வாழும் தமிழர்கள் மிகமிக ஒற்றுமையுடன் வாழ வேண்டிய அவசித்தை வலியுறுத்தினார்.



ஏற்பாட்டுக் குழு

பிரிட்டிஷ் கயானா, மொரீஷியஸ், லா ரீயூனியன், மற்றும் கரீபியன் போன்ற பிற நாடுகளின் அரசாங்கங்கள் தமிழ் மொழிக்கு எத்தகைய ஆதரவும் வழங்குவதில்லை என்றார் அவர். அந்த நாடுகளில் பெரும்பாலும் தமிழ்மொழி மறக்கப்பட்டுவிட்டதென்றே சொல்லலாம் என்றார் அவர். இந்த நிலை நமது சிங்கப்பூருக்கு ஏற்படுவதை நம்மில் யாரும் விரும்ப மாட்டார்கள் என்றார் மேலுமவர்.

இந்த விருந்துக் கெண்டாட்டங்களுக்கு, இளையர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சிகள் மேலும் மெருகூட்டின. இந்த விருந்துபசரிப்பில் அதிர்ஷ்டக் குலுக்கல் நிகழ்ச்சியும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.

CITATION FOR Mr.VIVEKANANDAN



The Tamil Representative Council (TRC) as an umbrella body for many Tamil organisations and as a leading representative of the Tamil community in Singapore, has been honoring a deserving community leader annually on this stage. Each recipient of this award has made major contributions to our community and served it exceptionally well. The first such recipient was Mr S Chandra Das in 2005, followed by Mr R Ravindran last year.

It is now my privilege and pleasure to announce the recipient of the award for this year - Mr. Vivekanandan, former Chief Executive Officer of the Singapore Indian Development Association (SINDA).

Napoleon Bonaparte said, "A leader is a dealer in hope". And Viva, through SINDA, was the best dealer of hope to the Indian community.

Under Viva's leadership, SINDA made a paradigm shift to involve volunteers in all aspects of its work, including programme design, delivery and evaluation. SINDA reengineered its internal processes and culture, transforming itself into a volunteer friendly organization. Under his astute leadership, SINDA grew stronger in all dimensions.

Viva had that rare combination of IQ and EQ which are the hallmarks of a good community leader. He has the cool intellect to grapple with complex management issues and

at the same time the warm heart to connect with the less fortunate. He is equally at ease with the elite as well as the ordinary people amongst us. He sees the wood as well as the tree.

Viva not only worked in SINDA but also served in many other community organizations over a long time. He remains committed to the vision of a progressive Tamil community. Viva's life is a shining example of the great virtues of service, dedication and commitment.

Mr. Viva! We are all inspired by your exemplary leadership and contribution to the Indian community, and to the Tamil community in particular.

TRC and its 32 affiliate organisations, feel proud in acknowledging and honoring this energetic, dynamic, dedicated, highly motivated and farsighted community leader.

விவேகானந்தன் - பெயரிலேயே விவேகத்தையும் ஆனந்தத்தையும் வைத்திருப்பவர். இவரது விவேகமான சிந்தனையும் செயல்பாடும் பல தமிழ்க் குடும்பங்களுக்கு ஆனந்தத்தைக் கொண்டு வந்திருக்கின்றன.

ஒன்பது ஆண்டுகள் இவரது சீரிய வழிகாட்டுதலில் சீராகச் செயல்பட்டது சிண்டா. ஒரு சுய உதவிச் சங்கத்தாலும் பல பரிமாணங்களை எட்ட முடியும் என்பதை தனக்கே உரிய அமைதியான பாணியில் செய்து காட்டியவர்.

மனுக்குலத்தை ஓர் அங்குலமாவது உயர்த்தி விட கனவு கண்டு செயல்படுபவர்களுக்கு வானம் வசப்படும் என்பது இயற்கை நியதி. அப்படிப் பார்க்கும் போது இவர் சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தை சில அங்குலங்கள் உயர்த்த அரும் பணியாற்றியிருக்கிறார்.

விருது பெற்ற மாணவர்களின் எண்ணங்கள்



“பெருமையாக இருக்கிறது. இதை என் ஆசிரியர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன்.”

விஜெய் பெரியண்ணன்

“இந்த பரிசை பெருவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என் பள்ளியும் குடும்பமும் உறுதுணையாக இருந்தார்கள்”

கல்யாண சுந்திரம் ராகவேந்திரா

“விருது வாங்க பெருமையாக இருக்கிறது. எனக்கு ஒரு கிரியா உத்தியாக செயல்பட்ட என் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் நன்றி.”

இளங்கோவன் சிந்துஜா

“இந்த விருதை எதிர்ப்பார்க்கவில்லை. என் பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றி. தமிழ் முரசு நடத்திய பயிலரங்கு எனக்கு உறுதுணையாக இருந்தது.”

தரினி சந்திரசேகரன்

“மிகவும் பெருமையாக இருக்கிறது. இதை என் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் சமர்ப்பிக்கின்றேன்.”

S. லக்ஷண

“விருது உற்சாகம் அளிக்கிறது. இந்த மாதிரி நிறைய விருதுகளை வாங்க ஆசையாக இருக்கிறது.”

நல்லசாமி சூரியா

“மாணவர்களுக்கு கொடுக்கிறது பாராட்ட வேண்டிய செயல் தான். இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை. என் உழைப்புக்குப் பலன் அளிப்பது போல் இந்த விருது அமைகிறது.”

U. S. விவேக்

“இந்த விருது நம் ஆற்றிய உழைப்பை அங்கிகரிக்கிறது. இது நம்மைப் போன்று பலருக்கு உற்சாகம் ஊட்டும்”

லட்சுமி மணி

“இந்த விருது தன்னம்பிக்கை கொடுக்கிறது. மேலும் சிறப்பாகச் செய்ய உற்சாகம் தருகிறது.”

மீனாட்சி முத்துராமன்

“மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் தொடர்ந்து விமானதுறையில் (Aerospace Engineering) என் படிப்பைத் தொடரப் போகிறேன்.”

அரவின் டால் நய்டு

“மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை.”

திவ்யா மோகன்

“எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் அறிவியல் துறையில் தொடர்ந்து ஆராய்ச்சிச் செய்யப் போகிறேன்.”

பிரியா ஜெயகோபி

“சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயில்கிறேன். இந்த விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.”

ஜீவன் ராஜ் தங்கயா குமார்



Excerpts From President's Speech

I once again thank you for your support! I hope more potential leaders and good-hearted people will come forward to serve the needs of our community and move our community towards more self-reliance and self-dependent. I am confident that our community will continue to make constructive and significant contributions to our nation's growth and prosperity.

Help TRC,
Help Tamils, Help Community

Help yourself-and your children and grandchildren-And then Tamil will automatically “Vaazhum, Valarum!”



COMMUNITY DIALOGUE SESSION with DR. BALAJI SADASIVAN

The dialogue session was attended by the Leader of the COGLOCO, Dr Balaji Sadasivan, Senior Minister of State for Foreign Affairs and Information, Communications and the Arts and Mr Baey Yam Keng, Member of Parliament (MP) for Tanjong Pagar GRC. 50 TRC members and representatives attended the dialogue session.

KEY ISSUES RAISED AT THE DIALOGUE SESSION

Members raised queries on key issues faced by the Tamil Community and the Indian Community at large.

Some of the points raised were:

- The status of the Tamil Language in Singapore. Number of people using the language is reducing. If this continues Tamil Language may disappear in 15-20 years.
- The influx of Non-Tamil speaking Indians into Singapore. This should be controlled and a quota system should be in place to ensure that enough Tamils are given priority.
- Tamil Language being an Official Language, it should be given the same status as the other official languages. Tamil should be present in all Government organized/supported events and notices. Use of other Indian Languages should be limited.
- During speeches like the National Day Rally, problems faced by Tamils should be addressed.

THE STATUS OF THE TAMIL LANGUAGE IN SINGAPORE

Dr Balaji Sadasivan pointed out that more families using English at home was not unique to the Indian community. The community organisations had been promoting the use of Tamil at the community level. He assured TRC members that the Government was doing its best to ensure the effectiveness of learning the language in schools through debates, activities, etc. to promote Tamil culture. He mentioned that the Government could not force individual Indians to learn and use Tamil as changes in living and culture was not within the government control, but what the Government could do was to try to preserve the language for Tamil community.

It would ensure that teachers were proficient in the language so as to cultivate the right knowledge to the next generation. He also assured that the position of the Tamil language as one of the four official languages in Singapore is safeguarded in the Constitution. DPM Prof S Jayakumar had stated categorically earlier this year that the Government had no intention of changing the Constitution. The statement was made to assure the position of Tamil language for Tamil-speaking community.

MIGRATION POLICY IN SINGAPORE

Dr Balaji also mentioned that the migration policy in Singapore is based on merit rather than race and on the immigrants' potential contribution to the nation as a whole. He pointed out that the relative racial distribution in Singapore had roughly remained the same for the past few years. There are slightly over 7% of Indian immigrants of which not all are Tamil speaking Indians.



Dr. Balaji answering questions at the dialogue session

GOOD IMAGE OF THE INDIAN COMMUNITY

Dr Balaji explained that PM Lee is not a Tamil speaking person and that he did not mention the Indian community as it had a good image, which was perceived to be more progressive and doing well as compared to other communities. He encouraged the Indian community to view it in a positive sense. He would convey the feedback about the need to mention Indian Community at NDR to PM Lee.

MP Baey Yam Keng commented that the Tamil language issue was not unique for Tamil community; it also existed in Chinese community. He drew a parallel between the Indian and Chinese communities on the treatment of Mandarin and Tamil languages. He noted that parents had written to the Chinese press, lamenting the younger generation's lack of proficiency of Mandarin and requesting to withdraw Chinese as a subject so their children could do better in school.

CONCLUSION

In conclusion, Dr Balaji stressed that race, language and religions were highly sensitive issues. The Government's stand on Tamil, Hindu, etc had not changed over the years. The people should instead take note that if the sensitive issues were fully addressed, Singapore could not guarantee continuous harmony. He stressed that people needed to look beyond the trivial and internal problems and must not lose sight of the global problem. The people need to be more resilient and cohesive and look at the larger picture as a whole.

Members present were generally satisfied with the replies and assurance given by the Minister. TRC intends to hold such sessions more regularly and invite other Indian MPs.



Members and representatives of TRC

“... assured that the position of the Tamil language as one of the four official languages in Singapore is safeguarded in the Constitution.”

GEARING FOR THE FUTURE



TRC's Youth Wing together with Bishan Community Club IAEC's Youth Wing organized a motivational seminar for *Secondary students on 18 August 2007.

The seminar – Gearing for the Future – was

organized to motivate our students to enhance their lifestyle for the future and to built self-esteem and self-confidence in them. Additionally the seminar also gave them an opportunity to get tips on studying well and preparing for their examinations.

Pointers on cultivating good eating habits and staying healthy and how it benefits them were also shared.

The seminar was facilitated by Dr Kadeer Ibraheem, a professional mind science consultant, psychologist, nutritionist and a prominent body in the field.



We can be sure that Dr Kadeer's words did ignite the desire to achieve in our students.

Having set a conservative target of 200 students, the organizers were overwhelmed by the response from Schools. More than 700 students and Teachers participated in the programme. The organizers had to actually appeal to the Schools to cut down the number of participants. And to note that such a turnout even without any publicity. Our heartiest congratulations to the Youth members of both organizations. It is also to be noted that this was their 2nd joint effort this year, after the National Public Speaking Competition in April

Both teams have plans to organize such and even more interesting activities in 2008. Look forward to 2008. Plans are afoot to bring in more eminent speakers both local and overseas and give opportunities for our younger generation to benefit from such experiences.

எதிர்காலத்திற்கு தயாராகுதல்

பேரவையின் இளையர் பிரிவும், பீஷான் சமூக மன்ற இந்திய நற்பணிக்குழுவின் இளையர் பிரிவும் இணைந்து, தன்முனைப்பு கருத்தரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இது 1.8.2007ம் அன்று சிங்கப்பூர் நிர்வாக மேம்பாட்டு கழகத்தில் (மிடிஐசி) வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

“எதிர்காலத்திற்கு தயாராகுதல்” என்னும் தலைப்பில் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இக்கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. தங்களின் வாழ்க்கை தரம், தன்னம்பிக்கை, சுகாதாரம் போன்ற கூறுகளை மேம்படுத்த இக்கருத்தரங்கம் துணையாக இருந்தது. மேலும், தேர்வுக்கு தயாராகுதல், முறையாக படிக்கும் முறைகள், உணவில் கடைப்பிடிக்க வேண்டிய முறையான பழக்க வழக்கங்கள் போன்ற அறிவுரைகளும் சிறந்த சான்றிதழ்களுடன் எடுத்து கூறப்பட்டது.



சிங்கை மற்றும் மலேசியாவில் நன்கு

அறிமுகமான மனோவியல் தத்துவ நிபுணர், டாக்டர் காதர் இபுராகிம் அவர்கள் கருத்தரங்கை வழிநடத்தினார்.

700க்கு மேற்பட்ட மாணவர்களும் 100க்கு மேற்பட்ட ஆசிரியர்களும், இது போன்ற கருத்தரங்குகள் தங்களுக்கு மிகுந்த பயனுள்ளவகையாக அமைந்தது எனவும் மேலும் அதிகமான கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

அடுத்த ஆண்டு இது போன்ற கருத்தரங்குகளை மேலும் அதிகமாக நடத்த ஏற்பாட்டுக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.



TRC EXCELLENCE AWARDS



- Vijay Periyannan (Rulang Pri - Raffles Institution)
- Kalyanasundaram Ragavendra (Henry Park Pri - Raffles Institution)
- Elangovan Sindhuja (Rulang Pri - Raffles Girls' Sec)
- Dharini d/o S Chandrasegaran (Zhenghua Pri - Raffles Girls' Sec)
- S Luxna (Raffles Girls' Pri - Raffles Girls' Sec)
- Nallasamy Suriya (Methodist Girls' Sch - National JC)
- U S Vevek (Commonwealth Sec - Singapore Poly)
- Letchumi d/o Mani (Anderson Sec - Raffles JC)
- Meenakshi Muthuraman (Crescent Girls - National JC)
- Arvind Ravichandran (St Joseph's Institution - Raffles JC)
- Nishanthinie Parathithasan (Temasek JC)
- Aravini Dass Naidu (National JC)
- Dhiviya Mohan (National JC)
- Priya Jayagopi (Anglo-Chinese JC)
- Jeevan Raaj s/o Thangayah Kumar (Meridian JC)

இந்தியர் மற்றும் பிற சமுதாயத்தவர் நிறுவனங்கள் (COGICO) ஆகியவை நமது பேரவையுடன் சேர்ந்து Dr. பாலாஜி சதாசிவத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பேரவையோடு இணைந்துள்ள 32 நிறுவனங்களும் பங்கேற்றன. இந்தக் கலந்துரையாடல் 23.9.2007இல் சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இடம் பெற்றது.

நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை மூத்த துணையமைச்சரும், தகவல் தொடர்புத்துறை, கலைத்துறை ஆகியவற்றிற்கான துணையமைச்சரும், (COGICO) தலைவருமான Dr. பாலாஜி சதாசிவன், தஞ்சைப்பகார் GRC குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் பேரவையைச் சேர்ந்த உறுப்பினர்கள், பேராளர்கள் அடங்கிய 50 பேர் கலந்து சிறப்பித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட முக்கிய விஷயங்கள்

தமிழ்ச் சமுதாயம், பரவலாக இந்தியச் சமுதாயம் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சனைகள் குறித்துப் பல உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டனர்.

எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒரு சில

- சிங்கப்பூர் தமிழ் மொழியின் தகுதி? தமிழ் மொழி பயன்பாட்டின் குறைவால் மேலும் 15-20 ஆண்டுகளில் இம்மொழி மறைந்துவிடும் அபாயம் ஏற்படுமா?
- தமிழ் பேசாத இந்தியர்களின் வருகை. இதற்கான ஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுவதுடன், தமிழர்களுக்கு போதிய முன்னுரிமை தரப்பட வேண்டும். தமிழ் அதிகாரத்துவ மொழியாக இருப்பதால் பிற அதிகாரத்துவ மொழிகளுக்குக் கொடுக்கப்படும் அதே தகுதி வழங்கப்பட வேண்டும் அரசு அனைத்து நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில். அறிக்கைகளில் தமிழும் பயன்படுத்தப்பட வேண்டுவதுடன், இந்தியாவின் பிறமொழிகளின் பயன்பாடும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
- தேசியதின் உரையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் உள்ளிட்டிருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் தமிழ்மொழியின் தகுதி

சிங்கப்பூரின் பெரும்பான்மையான குடும்பங்கள் தங்கள் வீடுகளில் ஆங்கிலத்தையே பேசுமொழியாகக் கையாண்டு வருகின்றன என்று குறிப்பிட்ட Dr. பாலாஜி சதாசிவன், இம்முறை இந்தியர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்றார். சமுதாய அமைப்புகள் என்னும் தகுதியில் தமிழ் மொழியின் பயன்பாட்டை இவை ஊக்குவித்து வருகின்றன. கருத்தரங்கங்கள், விவாதங்கள், சொற்போர் போன்ற நடவடிக்கைகளால் பள்ளிகளில் தமிழ் மொழி கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தையும், அதன் பண்பாட்டைப் பேணுவதிலும் அரசாங்கம் ஒருபோதும் தவறாது என்றார் அவர்.

தமிழாசிரியர்கள் போதிய அளவு மொழியறிவு படைத்தவர்களாக இருந்து, அடுத்த தலைமுறைக்கு இதனைக் கற்பிக்கும் ஆற்றல் படைத்தவர்களாக இருப்பதை அரசு கண்காணிக்கும் என்றார். அரசிலமைப்புச் சட்டத்தின்படி நான்கு அதிகாரத்துவ மொழிகளில், தமிழும் என்பதை அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது. அரசியலமைப்பில் எத்தகைய மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது என்று துணைப் பிரதமர் பேராசிரியர் சி. ஜெயக்குமார் இந்த ஆண்டு ஒரு சமயம் குறிப்பிட்டதை அவர் எடுத்துரைத்தார். தமிழ் பேசும் சமுதாயத்திற்கு தமிழின் நிலையை விளக்கும் போது அவர் விடுத்த அறிக்கை உறுதிப்படுத்துவதாகவும் அவர் சொன்னார்.

சிங்கப்பூரின் குடிநுழைவுக் கொள்கை, இனம், நிறம் ஆகியவற்றிற்கு

அல்லாமல் திறன் அடிப்படையில் அமைந்துள்ளது என்று கூறிய Dr. பாலாஜி இந்தக் குடிநுழைவு நாட்டின் வளத்திற்கும் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருக்க வேண்டியது மிக முக்கியம். கடந்த பல ஆண்டுகளாக இனவாரியான விகிதம் தொடர்ந்து ஒரே விகிதத்தில் இருப்பதாகக் கூறிய அவர், 7 விழுக்காட்டிற்கும் சற்றுக் கூடுதலாக இந்தியர்களின் குடியேற்றம், இருப்பதாகவும் இவர்களில் எல்லோருமே தமிழர்கள் இல்லை என்பதையும் அவர் விளக்கினார்.

இந்தியச் சமுதாயத்தின் நல்ல தோற்றம்

பிரதமர் லீ இந்திய சமுதாயம் சிறந்த நிலையில் இருப்பதை நன்கு அறிந்துள்ளார். முன்னேற்ற மடையும் நோக்கில் ஏனைய பிற சமுதாயத்தினரோடு ஒப்பிடுகையில், தமிழ்ச் சமுதாயம் சிறப்பான நிலையில் இருக்கிறது. எனவே இங்கு நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் விவரங்களை கூறி அடுத்த அவரின் தேசியநாள் உரையில் இந்திய சமுதாயம் குறித்துக் கூறிப்பிட வேண்டும் என்று தாம் பிரதமரிடம் எடுத்துரைப்பதாகவும் அவர் கூறினார்.

முடிவுரை

இனம், சமயம், மொழி ஆகியவை மிகவும் உணர்ச்சியைத் தூண்டும் பிரச்சனைகள் என்பதை வலியுறுத்திய Dr. பாலாஜி தமிழ், இந்து ஆகியவற்றில் பல ஆண்டுகளாக எத்தகைய மாறுபட்ட கருத்தையும் அரசாங்கம் கொண்டிருக்க வில்லை என்றார். மாறாக மக்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி விட்டிருந்தால், இப்போது நாம் அனுபவித்து வரும் சமய, இன, அமைதி நிலைத்து இருப்பதை உறுதி செய்திருக்க முடியாது. அற்ப விஷங்களுக்கும் உள்நாட்டுப் பிரச்சனைகளிலும், நிலைத்த உறிபடைத்த சமுதாயத்தில் வாழ்தல் போன்ற முக்கிய விஷங்களில் மக்கள் தங்கள் கவனத்தை செலுத்தாமல், ஒன்றிணைந்து வாழ்தல், இயன்றவரை பொறுமையைக் கட்டிக் காத்தல் ஆகியவற்றில் முழுமையான ஈடுபாடு கொள்வது நாட்டிற்கும் நமக்கும் நல்லது.

55th தமிழர் திருநாள்

Thamizhar Thirunal

Date: 17th November 2007, Saturday
Time: 6.30pm - 10.30pm
Venue: Ceylon Sports Club, 1 Balestier Road

Guest of Honour:
Mr. Tharman Shanmugaretnam
Honourable Minister for Education & 2nd Minister for Finance

UNITY UNDER ONE UMBRELLA
ஒரு குடையின் கீழ் இணைவோம்

Tickets are priced at \$20/- per person.
All further donations will be made to the TRC Education Fund.
Please call RUBY at 9387 1449 for more details or email tamilsrep@yahoo.com.sg